தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

நந்தன, பங்குனி 27, திருவள்ளுவர் ஆண்டு - 2044

2013 ஏப்ரல் 9, செவ்வாய்க்கிழமை

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் காலை 10-00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்."

ஊக்கம் உடைமையே ஒருவருக்கு நிலையான செல்வம் ஆகும். மற்றபடி வேறு எந்தப் பொருளையும் பெற்றிருந்தாலும் அது நிலையில்லாது அழியக்கூடியதாகும்.

1. வினாக்கள்—விடைகள்

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்-விடைகள். வினா வரிசை எண் 180, மாண்புமிகு உறுப்பினர் திரு. செ. காமராஜ், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள்.*

180—

துணை மின் நிலையம்

***8878—திரு. செ. காமராஜ்:**

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கிருஷ்ணராயபுரம் தொகுதி, சங்கரமலைப்பட்டியில் 230 கி.வோ. துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. நத்தம் ஆர். விசுவநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) கிருஷ்ணராயபுரம் தொகுதி, முனையனூர் கிராமம், சங்கரமலைப்பட்டியில் 230/110 கி.வோ. துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சங்கரேஸ்வரர் தேவஸ்தானம், அருள்மிகு திருக்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 16.71 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் நிருவாக ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. செ. காமராஜ் அவர்கள்.

திரு. செ. காமராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இருண்ட தமிழகத்தை ஒளியேற்றி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக, மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக உருவாக்கிட அல்லும், பகலும் நேரம் பாராமல் அயராது உழைத்திடும் வருங்கால இந்தியப் பிரதமர் (மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேட்ட வாய் மூடும் முன்னே மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு அம்மா அவர்களின் செல்லத் தொகுதியாகிய கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரமலைப்பட்டியில் துணை மின் நிலையம் அமைத்து, அப்பகுதி பொதுமக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய, ஏழை மக்களின் பாதுகாவலர், எங்கள் குலதெய்வம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி, நன்றி கூறி அமர்கிறேன். நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)

2013 ஏப்ரல் 9]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 181, மாண்புமிகு உறுப்பினர் திரு. பொன். ராஜா, மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.*

181—

பேருந்து நிலையம்

***6352**—**திரு. பொன். ராஜா:**

மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

பொன்னேரி தொகுதியில் மாநகர போக்குவரத்துப் பேருந்து நிலையம் அமைக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. கே.பி. முனுசாமி, நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களின் அனுமதியுடன் திருத்திய விடையை அளிக்கிறேன்.*

பொன்னேரி தொகுதி, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் ஆரணி ஆகிய 3 பேரூராட்சிகளை உள்ளடக்கியதாகும். பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளில் ஏற்கெனவே பேருந்து நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஆரணி பேரூராட்சியில், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பொன். ராஜா அவர்கள்.*

திரு. பொன். ராஜா: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செவ்வாய்க்கிழமை என்றால் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயிலுக்குச் சிறப்பு. அதேபோன்று, இன்றைக்கு மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலே வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூடுதல்*